

சிறப்பு நலன்

உங்களுக்கு SHEV (பாதுகாப்பான புகலிட வினைத்திட்ட விசா) அல்லது TPV (தற்காலிகமான பாதுகாப்பு விசா) கிடைக்கும் போது நீங்கள் பெறும் எந்தப் புகலிடம் கோருவோர் தகுநிலை தீர்மானிப்பு ஆதரவு சேவைகள் (SRSS) கொடுப்பனவும் நிறுத்தப்படும்.

உங்களுக்கு 'நிதி இன்னல்' இருந்தால், நீங்கள் உடனடியாகச் Centrelink சிறப்பு நலனைக் கோர வேண்டும். 'நிதி இன்னல்' என்பது நீங்கள் (மற்றும் உங்கள் துணைவர்) \$ 5000 க்கும் குறைவாகத் தயராக உள்ள நிதி அத்துடன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆதரவளிக்கப் போதுமான பணம் இல்லை என்று பொருள்படும்.

கோரிக்கை ஒன்றைப் பதிவு செய்ய முதலில் Centrelink (தொலைபேசி 132 850 அல்லது 131 202 ஐ அழைத்து அல்லது உங்கள் குடியமர்வு தொழிலாளரைக் கேட்கவும்) உடன் தொடர்பு கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்கள் அடையாள ஆவணங்கள் மற்றும் நிதி விவரங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

புகலிடம் கோருவோர்கள் பெறும் SSRSS கொடுப்பனவை விட சிறப்பு நலக் கொடுப்பனவு குறைவாக இருக்கலாம்..

இலவச உணவு அல்லது தங்குமிடம், அல்லது எந்த விதமான ஆதரவையும் நீங்கள் பெற்றிருந்தால், இது உங்கள் கொடுப்பனவைக் குறைக்கும்.

ஒவ்வொரு 13 வாரங்களுக்கும் சென்ரலிங்க் மறு சீராய்வு செய்கிறது, அத்துடன் கடந்த மூன்று மாத கால வங்கி அறிக்கைகளை நீங்கள் காண்பிக்க வேண்டும். நீங்கள் முகவரியை மாற்றினால், உங்களுக்கு வேலை கிடைத்தால் அல்லது குடும்ப உறவுகளில் மாற்றம் ஏற்படுதல் போன்றவற்றை நீங்கள் சென்டரலிங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.

சிறப்பு நலன்கள் பெறும் மக்கள் மலிவான மருந்திற்காக ஒரு ஆரோக்கிய பராமரிப்பு அட்டையையும் பெறுவார்கள்., சில பொது போக்குவரத்து செலவுகள் குறைக்கப்படலாம்..

சிறப்பு நலன் மற்றும் வேலை / படிப்பு

சிறப்பு நலன்களுடன், நீங்கள் வேலை செய்கிற வயதிலிருந்தால், நீங்கள் பிள்ளைகளின் முக்கிய பேணுநர் இல்லையென்றால், மற்றும் எந்தவொரு முக்கிய இயலாமைகளும்

இல்லையென்றால். Centrelink உங்களுக்கு 'வேலை செயற்படுத்துகிற' வழங்குநரைக் கண்டபிடிக்க முயற்சி செய்யும், உங்கள் 'வேலை செயற்படுத்துகிற' வழங்குநரால் தீர்மானிக்கப்பட்ட நடவடிக்கைகளை நீங்கள் செய்யவில்லை என்றால், சிறப்பு நல கொடுப்பனவுகள் குறைக்கப்படும்.

நீங்கள் வேலை செய்தால், நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பதை Centrelink க்குத் தெரிவிக்க வேண்டும், அத்துடன் பின்னர் உங்கள் நலன் அந்த அளவினால் குறைக்கப்படும். உதாரணமாக, நீங்கள் \$ 100 சம்பாதித்தால், உங்கள் கொடுப்பனவிலிருந்து \$ 100 குறைக்கப்படும்..

நீங்கள் இன்னும் வேலை தேடலை செய்யும்போது, சிறப்புப் படிப்பைச் செய்யலாம். முழுநேர படிப்புக்கான உங்கள் 'வேலை செயற்படுத்துகிற' வழங்குநரின் அங்கீகாரம் தேவை. படிப்பு வாரத்திற்கு 20 மணி நேரத்திற்கு குறைவாக இருந்தால், அது பொதுவாக 'பகுதி நேரப் படிப்பு' என்று வகைப்படுத்தப்படுகிறது.

படித்துக்கொண்டிருக்கும் SHEV. வைத்திருப்பவர்கள், Austudy அல்லது இளைஞர் கொடுப்பனவு போன்ற மாணவர்களுக்கான மற்ற சமூக பாதுகாப்பு நலன்களைப் பெற முடியாது.

சிறப்பு நலன்களும் SHEV பாதையும்

வழக்கமாக TPV மற்றும் SHEV வைத்திருப்பவர்கள் தங்கள் விசா முடிந்தவுடன் மற்றொரு TPV அல்லது SHEV க்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனினும் நீங்கள் ஒரு SHEV வைத்திருப்பவர் என்றால் நீங்கள் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் பின்வரும் சூழ்நிலையில் மற்ற பல்வேறு விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்:

பிராந்தியப் பகுதி ஒன்றில் 3 ½ ஆண்டுகளுக்கு (42 மாதங்கள்).

- சிறப்பு நலன் பெறாமல் பணிபுரிதல்
- அல்லது கல்வி கற்றல்

Centrelink சிறப்பு நலன்களைப் பெறும் போது நீங்கள் செய்யும் எந்த வேலைகளும் **3 ½ வருட SHEV பாதை தேவைக்காகக் கணக்கிடப்பட மாட்டாது**. எனினும் நீங்கள் பெறும் மற்ற Centrelink கொடுப்பனவுகள் (கீழே பார்க்கவும்) 3 ½ ஆண்டுகளுக்கான SHEV பாதையைப் பாதிக்காது.

நீங்கள் கல்வி கற்றுக்கண்டு சிறப்பு நலனைப் பெற்றால், அந்தப் படிப்பு 3 ½ வருட SHEV பாதை காலத்திற்குள் கணக்கிட முடியும், ஆனால் நீங்கள் படிக்கும் பாடக்கோப்பு 12 மாதங்களுக்கும் மேலாக இருந்தால், சிறப்பு நலன் அளிக்கப்படாது.

பிற Centrelink கொடுப்பனவுகளும் SHEV பாதையும்

SHEV மற்றும் TPV வைத்திருப்பவர்கள், கீழே பட்டியலிடப்பட்டுள்ள இந்த Centrelink நலன்கள் சிலவற்றைப் பெறக் கூடியதாக இருக்கலாம். இந்த நலன்களைப் நீங்கள் பெற்றால் அது 3½ வருட SHEV பாதையைப் பாதிக்காது.

- குடும்ப வரி நலன்
- ஒற்றை வருமானக் குடும்ப இணைப்பு
- இரட்டை அனாதை ஒய்வூதியம்
- பெற்றோர் விடுப்பு ஊதியம்
- அப்பா மற்றும் துணைவர் ஊதியம்
- நலவாழ்வு பேணும் அட்டை
- குழந்தைப் பராமரிப்பு நலன் / தள்ளுபடி
- பள்ளி குழந்தைகள் போனஸ்
- குழந்தை பல் நலன்கள் அட்டவணை
- வேலைகள், கல்வி மற்றும் குழந்தைப்பயிற்சி
- Care Fee உதவி
- செத்துப்பிறந்த குழந்தைக் கொடுப்பனவு
- குறைந்த வருமானச் சுகாதார பராமரிப்பு அட்டை

SHEV மற்றும் TPV வைத்திருப்பவர்களுக்குக் கிடைக்கும் மற்ற ஆதரவு

SHEV மற்றும் TPV வைத்திருப்பவர்கள் வேலை செய்யலாம், மெடிகேர், வேலை தேடுபவர் உதவி மற்றும் சித்திரவதை மற்றும் அதிர்ச்சிக்கான குறுகிய கால ஆலோசனை முதலியவற்றைப் பெறலாம்,

18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பள்ளியில் படிக்கலாம்.

18 அல்லது அதற்கு மேலானவர்கள் வயது வந்தோர் புலப்பெயர்வு ஆங்கிலத் திட்டத்தை அணுகலாம், ஆனால் மற்ற படிப்புக்கு பொதுநல அரசின் நிதியுதவி பெறும் மானியங்களைப் பெற முடியாது.

மேலும் தகவல்கள்

TPV / SHEV வைத்திருப்பவர்களுக்குச் சிறப்பு நலன்கள் குறித்த தகவல் தாள்கள் பல்வேறு மொழிகளில் மனித சேவைகள் திணைக்களத்தின் வலைத்தளத்தில் (www.humanservices.gov.au) தேடுங்கள் 'Special Benefits TPV SHEV') கிடைக்கும். Centrelink உடன் பேசத் தொலைபேசி 131 202 ஐ அழையுங்கள் (உரைபெயர்ப்பாளருக்கு) அல்லது ஆங்கிலத்தில் 132 850 .